

இந்தியதுணைத்தூதரகம் யாழ்ப்பாணம்

ஊடகஅறிக்கை

யாழ்ப்பாணம் இந்தியத்துணைத் தூதரகமானது மகாத்மாகாந்தியின் 151வதுபிறந்தநாள் விழாவினை கடந்த 150வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்வின் முத்தாய்ப்பாக வடமாகாணத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அதன் முக்கிய நிகழ்வாக கார்வில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் சிறப்பு நிகழ்வினை இன்று (02 அக்டோபர் 2020) காலை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியத் துணைத்தூதுவர் திரு.பாலச்சந்திரன் காந்தி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு.சித்தார்த்தன், மற்றும் திரு.சிறிதரன், வடமாகாணசபை அவைத்தலைவர் திரு.சீ.வி.கேசிவனாணம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. மாவைசேனாதிராஜா, திரு. சரவணபவன், திரு.சுரேஷ்பிரேமச்சந்திரன், யாழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், கல்விச்செயலாளர், யாழ் மாநகரசபை ஆணையாளர், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் திரு. சிவாஜிலிங்கம், திருமதி. உமாசந்திர பிரகாஸ், திருமதி அனந்திசசிதரன், திரு. கஜதீபன், அகில இலங்கை காந்தி சேவா சங்க உபசெயலாளர் திரு.சாந்தன்சத்தியகீர்த்தி மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு காந்தியின் திருவுருவச்சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இந்தியத் துணைத் தூதுவர் திரு. பாலச்சந்திரன் அவர்கள் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட நினைவு மலரை யாழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தர் கைகளால் பெற்றுக்கொண்டார். அகில இலங்கை காந்தி சேவா சங்கம் சார்பில் இந்தியத் துணைத் தூதுவர் மறவன் புலவுகிராமத்தை சேர்ந்த செல்வி ஜெகதீபா ஜெகதீஸீக்கு அவர் நாணயமாக தான் கண்டமதிப்புமிக்க நகைகளை உரிமையாளரிடம் திருப்பிக்கொடுத்து முன்மாதிரியாக திகழ்ந்தமைக்கு பரிசு வழங்கினார். முன்னதாக இந்தியத் துணைத் தூதுவரை தொடர்ந்து யாழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் திரு.மோகனதாஸ், அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் முனைவர் சத்தியமூர்த்தி மற்றும் அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் யாழ் அரியாலையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையுடன் இணைந்து தூதரகம் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியத் துணைத்தூதுவர், நகரசபைத் தவிசாளர் திரு. இருதயராஜா மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்பருத்தித்துறையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிறைவாக, இந்தியத்துணைத்தூதுவர், கரைத்துரைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திரு.தவராசாமற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முல்லைத்தீவில் அமைந்துள்ளகாந்தி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வுகளின்தொடர்பானபுகைப்படங்கள்இத்துடன்இணைக்கப்பட்டுள்ளது.

02 அக்டோபர் 2020
யாழ்ப்பாணம்
